



தகவல்

அந்நியம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் – 18.11.2020**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 1241/D/2020**

திரு D. ராமு

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,

இராணிப்பேட்டை நகராட்சி,

... பொது அதிகார அமைப்பு

இராணிப்பேட்டை மாவட்டம்.

**பார்வை:**

|  |                               |
|--|-------------------------------|
| மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள் | 30.12.2019                    |
| மனுதாரரின் மனு பிரிவு 6(3)-ன்கீழ் மாற்றப்பட்ட நாள்                     | 29.01.2019<br>&<br>02.01.2020 |
| பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்                                 | 23.01.2020                    |
| பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்                | 17.01.2020                    |
| பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்             | 03.02.2020                    |

\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திருமதி. தனலட்சுமி, மேலாளர், இராணிப்பேட்டை நகராட்சி, இராணிப்பேட்டை மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், தண்டலம் கிராம சர்வே எண்.159-ல் 0.89 செண்ட் என்று கிராம அடங்கலில் குறிப்பிடப்பட்ட மனையின் விவரம், இராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ள வார்டு எண்.பி, பிளாக் எண்.6 மற்றும் நகர புல எண்.89/3, 92 முதல் 94, 109

முதல் 123 மற்றும் 125 முதல் 127 ஆகிய உட்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட மனையின் விவரம் மற்றும் 1404-ம் பசலி அடங்கலில் நத்தம் என்று பதிவு செய்யப்பட்ட மனையின் விவரம் உள்ளிட்ட விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவில் கோரிய 1404-ம் பசலி அடங்கல் தொடர்பான விவரம் பொது அதிகார அமைப்பின் வசம் இல்லை என்றும், இது தொடர்பான ஆவணங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரரின் மனுவில் கோரிய 1404-ம் பசலி அடங்கல் சம்பந்தமாக இராணிப்பேட்டை நகராட்சி நகர சார் ஆய்வாளர் (பொறுப்பு) சில கருத்துக்களை விசாரணையில் எடுத்துரைத்தார். எனவே, மனுதாரர் அலுவலக வேலை நாட்களில் இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று நகர சார் ஆய்வாளர் (பொ) (திரு.பழனிவேல், செல் - 99443 67600) சந்தித்து தகவலைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். அவ்வாறு, மனுதாரர் அலுவலகத்தை அணுகும் பட்சத்தில், மனுதாரருக்கு தேவையான தகவலை வழங்க இராணிப்பேட்டை நகராட்சி நகர சார் ஆய்வாளருக்கு (பொ) உத்தரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1241/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

1. பொதுத் தகவல் அலுவலர் / மேலாளர்,  
இராணிப்பேட்டை நகராட்சி,  
இராணிப்பேட்டை மாவட்டம் - 632 401.
2. நகர சார் ஆய்வாளர் (பொறுப்பு),  
இராணிப்பேட்டை நகராட்சி,  
இராணிப்பேட்டை மாவட்டம் - 632 401.

மனுதாரர்:-

திரு D. ராமு

எண்.78/28, புதுத்தெரு, நவல்பூர்,

இராணிப்பேட்டை - 632 401,

இராணிப்பேட்டை மாவட்டம்.